

ஸ்ரீமதே ஹயக்ரீவாய நமः  
ஸ்ரீமதே வேதாங்த மஹாகுரவே நமः

ஸ்ரீ காஞ்சி ஸ்தோத்ரமாலிகையில்

## அஷ்டபுஜா ஷ்டகம்.

ஸ்ரீகாஞ்சி பிரழிவாழிபயங்கரம் அண்ணங்கராராரியர் ஏழைய உரையுடன் கூடியது,

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸி  
வேதாந்தாசார்யவர்யோ மே எந்தீத்தாம் ஸதா ஸ்துதி.

### — அவதாரிகை —

கீழே துதித்த ஸ்ரீயதோக்தகாரியின் ஸங்கிதிக்குத் தென்புறத் திலே திகமுவது அஷ்டபுஜ திவ்ய தேசம். இத்தலத்தெம்பெருமாஜைன் ஓர் அஷ்டகமிட்டுத் துதிக்கிராசிரியர். இத்தலத்திலே பேயாழ் வார் \* தொட்ட படை யெட்டுந் தோலாத் வென்றியான் அட்டபுயகரத் தான் அங்கான்று—குட்டத்துக், கோள்முதலை துஞ்சக குறித்தெறிந்த சக்கரத்தான், தாள்முதலே நங்கட்குச் சார்வு. \* என்று இப்பெருமாஜைன் ஸ்ரீ கஜேந்த்ர ரக்ஷககை அதுவந்தித்துப் பேசுகையாலே அவ்வயதா நத்தையே இந்த ஸ்துதிக்கு உடியராகவைத்து “கஜேந்த்ர ரக்ஷாத்வரிதம்” என்று உபகரமித்தருள்கிறார்.

அஷ்டபுஜன் என்பது எம்பெருமானுடைய திருநாமம். ஆழ்வார் கள் தலத்தின் பெயரைச் சொல்லியே மங்களாசாஸனம் செய்தருளவது வழக்கமாதலால் திவ்யதேசத்திற்கு அட்டபுயகரம் என்று திருநாமம் மாக்கினர். க்ருஹம் என்கிற சொல் கரமெனத் திரிந்தது; அஷ்டபுஜக்ருஹம் என்றதாயிற்று. ‘அட்டபுயவகரம்’ என்பது அட்டபுயகர மாயிற்றென்பாருமூளர். அஷ்டபுஜப்பெருமா ஸௌந்தருளியிருக்கும் தலம் என்ற தாயிற்று. ஆசிரியா தாழும் இந்தத் திருவுள்ளங்கொண்டே இந்த ஸ்தோத்திரத்தில் இரண்டாம் ச்லோகத்தில் “அஷ்டபுஜாஸ்பதே” என்றருளிச் செய்தார். “அஷ்டபுஜாகிலேச்” என்கிற பாடாந்தரம் ஸாது வன்று. ‘அஷ்டபுஜாஸ்பதம்’ என்று திவ்யதேசத்தின் திருநாமமாய் அதற்கு ஈசனே! என்றபடி. அந்த ச்லோகத்தினுரையில் விரிவு காண்க. \*

### ॥ அட்டபுஜாஸ்பதம் ॥

஗ஜேந்஦ிரக்ஷாத்வரித் ஭வந் பிராஹீரிவாஹ விஷயீர்விகுष: ।  
அபாரவிஜாநநயாநுமாவமாஸ் ஸதமஸ்முஜ் பிபஷே ॥

கஜேந்த்ர ரக்ஷாத்வரிதம் பவந்தம்  
க்ராலூரிவாஹம் விஷயை வீக்குஷ்ட:  
அபாரவிஜ்ஞாந நயாநுபாவம்  
ஆப்தம் ஸதாம் அஷ்டபுஜம் ப்ரபத்யே.

(1)

(ஹே பகவந் !) க்ராஸ்தூரிவ | எம்பெருமானே ! முதலைகள் போன்றுள்ள  
(ஸ்திதை : ) விஷயை | விஷயங்களினாலே இழுக்கப்பட்டநான்,  
வீக்குஷ்ட : அ ஹம் | கஜேந்த்ராழ்வானைக் காத்தருள்வதில்  
கஜேந்த்ர ரக்ஷாத்வரிதம் | பதற்றமுடையவனைய், அளவற்ற ஞானமும்  
அபார விஜ்ஞாந நயாநுபாவம் | தலையாம் சக்தியமுடையவனைய் நல்லார்  
அநுபாவம் ஸதாம் ஆப் | கனுக்கு விச்வஸ்நியனைய் அஷ்டபுஜனான  
தம் அஷ்டபுஜம் பவந்தம் | வன்னைத் தஞ்சமகப் பற்றுகின்றேன்.  
சரணம் ப்ரபத்யே.

\* \* \*—இந்தச் லோகத்தில் ஒரு ஸம்புத்தியை வருவித்துக்கொள்ள வேணும் ; பவந்தம் என்றிருப்பது விளிமில்லாமல் பொருந்தாதாகையாலே. மேல்ச்லோகமே இந்த ஸ்தோத்ராரம்பமென்றும், இந்த ச்லோகம் புராதனமாயிருந்ததை அறுவெந்தித்தபடியென்றும் சில பெரியார் சொல்லக் கேட்டிருந்ததுண்டு. எம்பெருமானே ! ஒரு முதலையினுடைய ஸ்தாப புண்ட யானையைக் காத்தருள்வதற்கு அரைகுலையத் தலைகுலையப் பதறி யோடிவந்த தேவரீர் பஞ்ச விஷயங்களென்னும் ஐந்து முதலைகளாலே அடர்ப்புண்ட அடியேஜைக் காத்தருளப் பதறவேண்டாவோ ? அடியே னுடைய ஆர்த்தியை தேவரீர் அறியாமையுண்டோ ? அறிந்துவைத்தும் இரங்கியருளாமைக்குறுப்பான வைரக்குண்ணயந்தானுண்டோ ? அறிவும் அருளுமிருந்தும் ஆர்த்தியை அகற்ற ஆற்றலில்லை என்னப் போமோ ? \* ஸர்வஜ்ஞோபி ஹரி விச்வேசன் ஸதா காருணிகோபி ஸங், ஸம்லார தந்த்ரவாஹி த்வாத் ரக்ஷயாபேக்ஷாம் ப்ரதிக்ஷதே \* ஆகையாலே அடியே னுடைய அபேகைஷமில்லை யென்று ஒரு கண்ணழிவு சொல்லவிவான ணுதபடி ஆர்த்தகமுய இதோ சரணம் புகாநின்றேன் என்றாயிற்று. (1)

த்வதேகஶௌதஹமநாஸ்தநஸ்த்வத்பாதலிப்ஸா ஦ிஶதா த்வயै

அஸ்தஸ்மோதப்யாஸ்துமாஸ்பதேஶ ! ஸதாமி஦ானிமுபலம்பிதோஸி ||

2

த்வதேக சேஹோஹ மநாத்மதந்தரः:  
த்வத்பாத விப்ளாம் திசதாத்வயைவ.  
அஸ்தலமோப்யஷ்ட புஜாஸ்பதேஶ !  
ஸதா மிதாதீம் ப்ரதிலமபிதோஸி,

(2)

ஹே அஷ்டபுஜாஸ்பதேஶ ! அட்டபுயகாத்தெம்பெருமானே ! தேவரீ  
த்வதேகசேஷ : அ நா | ருக்கே சேஷபூதனைய் ஸ்வாதந்திரியமற்ற  
த்மதந்தர : அஹம் அஸ்த | வனுயிருக்கின்ற அடியேன் இதுவரையில்)  
ஸம : அபி த்வத்பாதலிப | அஸ்தக்லப்பனுயிருந்தேஙுகிலும் தேவரீ  
ஸாம் திசதா த்வயா ஏவ | ருடைய திருவடிகளில் ருக்கையத் தந்தரு  
இதாநிம் ஸதாம் ப்ரதி | ஸாநின்ற தேவரீராலேயே இப்போது  
ஸம்பித : அஸ்மி. | ஸத்தை பெறுவிக்கப்பட்டவனுயினேன்,

\* \* \*—“மருவித்தொழும் மனமேதந்தாய்” என்றும் “இசைவித் தென்னை யுன்தாளினைக் கீழிருத்துமம்மானே!” என்றும் “என் நுணர்வி ஆல்லே யிருத்தினேன் அதுவுமவனதின்னருளே” என்றும் ஆழ்வார் கள் தெவரிவித்தகுருளின பொருளைச் சிந்தை செய்து பணித்த ச்லோகமிது. “தெரிந்துணர் வொன்றின்மையால் தீவினையேன் வாளாவிருந்தொழிந் தேன் கீழ்நாள்களைல்லாம்” என்னுமாபோலே கீழ்க்கழிந்த காலங்களில் கண்டவாதிரிந்து அஸ்தகல்பனுய்க் கிடங்தேன்; தன் நுடைமையை ஸிட்டுக் கொடுக்கமாட்டாத ஸ்வாஸிபான் தேவீர்தாமே மதிமாங்கா யிட்டுப் பிடிக்குமாபோலே பிடிக்கத் திருவுள்ளாம் பற்றித் தம்முடைய திருவடிகளிலே ருசியைப் பிறப்பித்து இப்போது உத்தை பெறுவித் தருளினாபடியாலே உய்ந்து போனேன் என்றாயிற்று.

[அஷ்டபுஜாஸ்பதேச!] அஷ்டபுஜ! என்று விளிக்கலாமாயிருக்க இங்கனே விரிப்பது எதற்காக? அஷ்டபுஜனுடைய ஆஸ்பதத்திற்கு ஈசனே! என்று ஏதுக்குச் சொல்லவேண்டும்? என்று விசிகித்தலை பிறக்கும். திருமங்கையாழ்வாருடைய அதுபவத்தை இங்கு உணர்த்தித் தெளிவு பிறப்பிக்கக் கடவோம். பெரிய திருமொழியில் (2-8) \* திரிபுர மூன்றெறித்தானும் \* என்கிற திருமொழியினால் திருமங்கையாழ்வார் இத் தலத்தை யதுபவித்தாரென்பது ப்ரஸித்தம். இதற்கு முந்தின திருமொழியில் ஆழ்வார் தாமான தண்மையை இழந்து தாய்வாக்காலே பேசும்படி அடைந்த கலேசங்களைத் திருவுள்ளாம் பற்றின எம்பெருமான் ‘இவ்வாழ்வாரை இப்படியோ நாம் துடிக்கவிட்டோம்! தம் துடிப்பைத் தாமே மூறையிட்டுக் கொள்ளும்படியாகவும் நாம் பிற்பட்டோமே!’ என்று முடிமேல் மோதிக்கொண்டு, அடியார்களுக்குத் தான் உதவின குணங்களையும் பரம விலக்கணமான வடிவழைக்கையும் பிரகாசப்படுத்திக் கொண்டு கச்சிப்பதியொன்றிலே \* செம்போன்றிலங்கு வலங்கைவாளி திண்சிலை நண்டொடு சங்கமொள்வாள் உட்மபரிருச்சுராழியோடு கேடக மொண்மலர்பற்றி அஷ்டபுஜனுய்ப் பரமபோக்யங்க ஆழ்வார்க்கு லேவைவலாதித்தான். ஆழ்வாரும் கீழ்த்திருமொழியின் அதுபந்தமாகவே பரகால நாயகியான நிலைமையிலேயே நின்று அப்பெருமானை லேவித் தார். எற்றைற்கும் எங்குங் கண்டறியாத திருக்கோலமாயிருந்தது. \* ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னுரென்றறி யேன் \* என்றாற்போலே அப்பெருமானை இன்னுரென்று அபியமாட்டிற் ரிலர். அறிந்து கொள்ளாமலிருக்கவும் மனமில்லை. ஸ்வபுத்தியாலே அறிந்துகொள்ளவும் முடியவில்லை. எண்ண செய்வது! நீர் ஆரா? என்று கேட்கலாமென்று பார்த்தாலோ வாய் எழும்பவில்லை. முகத்தை நேரே பார்த்து வார்த்தை சொல்லமுடியாதபடி சோதிவெள்ளாம் அஸ்வெறிந்து தள்ளுகின்றது; அதனால் முகம் நோக்கி நீர் யார்? என்று கேட்கமாட்டிற்றிலர். ‘இவர் நம்முடைய பர்த்தாவாகவே யிருக்கக்கூடும்’ என்று கெஞ்சிலே ஒரு தோற்றமும் தோன்றினமையால் வெட்கத்தாலும் ‘நீர்

ஆர் ?’ என்று கேட்கமாட்டிற்றிலர். கேட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமோ அதிகரித்துவிட்டது. அவர்தம்மையே நேரே முகம் பார்த்துக் கேளாமல் வேறென்றால் நோக்கி ‘இப்பெரியவர் யாவர்?’ என்று கேட்க, அதற்கு எம்பெருமான் தானே “நான் அட்டபுயகரத்தேன்” என்று மறுமொழி கூற, படுக்கைத் தலையிலே இப்படிச் சில வார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதைப் பரகால் நாய்கியின் தாய்மார் தோழிமார் முதலானார் செவியற்று “நங்காய! ஏதேனும் பிரமித்தாயோ? இவை என்ன வார்த்தைகள்?” என்று கேட்க; ‘பிரமித்தேனால்லேன்; ஒரு மஹாபுருஷரை வேலவிக்கப்பெற்றேன்; அவரை நேராக வினவமாட்டாமல் வேறென்றால் நோக்கிக் கேட்கும் பாவணையாக ‘இவரார்கொல்?’ என்று கேட்டேன்; அஷ்டபுஜப்பெருமாள் ‘நான்தான் அட்டபுயகரத்தேன்’, என்று விடை கூறுகிற் காண்மின்’ என்று பரகாலநாயகி தன் தாய்மார்க்கும் தோழிமார்க்கும் நடந்த செய்தியைச் சொல்லுவதாக அமைக்கப்பட்டது அத்திருமொழி.

இங்கே விமர்சிக்க வேண்டுவதொன்றுண்டு; ‘இவரார்கொல்? என்றதற்கு விடை தருகின்ற எம்பெருமான் ‘நான் அஷ்டபுஜன்’ என்ன வேண்டியிருக்க, ‘அட்டபுயகரத்தேன்’, என்றது ஏன்? என்று. இதற்குக் கேண்மின். ‘நான் அட்டபுயன்’ என்று சொல்லிக்கொண்டால் தன்ஜை எம்பெருமானுகத் தானே வெளியிட்டதாய் விளங்கிவிடும். அப்படி ஸ்பஷ்டமாகச் சொல்லிக்கொள்ள எம்பெருமானுக்குத் திருவள்ளுமில்லை. வேற்று மனிதனுகப் பொய் சொல்லிக்கொள்ளவும் விருப்பமில்லை; ஆகவே வெகு சாதுரியமாகச் சொன்ன விடை ‘அட்டபுயகரத்தேன்’ என்பது. ‘அஷ்டபுஜ கேஷத்திரத்திற்கு நான் அதிபதி’ என்ற தாகவுமாம்; ‘அஷ்டபுஜ கேஷத்திரத்திலே கிடப்பானென்றுவன் நான்’ என்று ஸாமான்யமாகச் சொல்லிக் கொண்டதாகவுமாம். துஷ்யங்தமஹாராஜன் வேட்டையாடிக்கொண்டே சுகுந்தலையின் இருப்பிடத்தையடைந்தபோது இவளை இன்னானென்று தெரிந்துகொள்ள விரும்பி நீயார்? என்று கேட்டார்க்கு அரசன் விடை கூறும்போது “பவுதி யபெளரவேண ராஜ்ஞா தர்மாதீகாரே ஸியுக்த: லேரஹும்” [புருவம்சத்துப்பருபுவினுலே தரும காரியங்களைச் செய்யுமாறு நியாமிக்கப்பட்டவன் யான்] என்று சாதுரியமாக விடை கூறினது இதற்கு உவமையாகும். புருவம் சத்து அரசனுகிய தன் தங்கையினால் நியமிக்கப்பட்ட அரசன் தான்-என்றும், புருவம்சத்து ராஜாவுக்கு வேலைக்காரன் தான் என்றும் இருவகையாகப் பொருள்படுமாறு உரைத்தது போன்றதேயாம் இதுவும். அஷ்டபுஜாஸ்பதேச! என்றவிதுவும் அந்தச் சாயையிலே யருளிச்செய்ததாம். “அஷ்டபுஜாகிலேச!” என்ற சிலருடைய பாடம் ஸர்வாத்மநாவிரல்மென்று தவிர்க்க. சிலர் (அஷ்டபுஜாஸ்பதேச) என்றே பாடங்கொண்டும் பொருளின் மருமழுணராமல் “எட்டு புஜங்களுக்கு இருப்பிடமான ஈசனே” என்றுரைப்பர்; அதுவும் அஸம்பத்தம். மற்றுஞ்சிலர்

(அஷ்டபுஜாபதேச !) என்று பாடங் கூறுவர் ; அஷ்டபுஜனென்று வ்யபதேச முடையவனே ! என்று பொருள் கூறிவிடலாமாயினும் பாடம் ஆசிரியருகங்ததன்று. ‘அட்டபுயகரத்தான்’ என்கிற ஆழ்வாரருளிச் செயலுக்குச் சேர்ந்த பாடம் (அஷ்டபுஜாஸ்பதேச !) என்பதேயாம் என்று தெளிக. .... ... .... .... .... .... (2)

ஸ்வரूபस்த्रिमूषणादैः परत्वचिन्तां त्वपि दुर्निवाराम् ।

मोगे मृदूकमतामभीप्सज्जीलादिविरयसीवं पुंसाम् ॥

2

ஸ்வரூப ரூபாஸ்த்ர விழுள்ளுத்தயः

பரத்வ சிந்தாம் த்வயி துர்ணிவாராம்.

போகே ம்ருதுபக்ரமதாமபீப்லந்

சீலாதிபிர் வாரயலீவ பும்லாம்.

(3)

1. (அஷ்டபுஜப் பெருமானே !) ஸ்வரூபம் திவ்ய மங்கள விக்ரஹம் திவ்யாயுதங்கள் திவ்ய பூஷணங்கள் இவை முதலானவற்றுலே தேவரீடிடத்தில் மனிதர்களுக்கு அவசியம் உண்டாக்கூடிய பரத்வ சிந்தையை, ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுபவிப்பிக்கவேணு மென்கிற விருப்பமுடையீர் போல ஸெளா சீல்யவாத்ஸ்யாதி குணங்களைக் காட்டித் தடுத்தருளினீர்.

\* \* \*—இந்த ச்லோகத்தின் கருத்தை அதுபவரவிகர்களே உய்த் துணரவல்லவர்கள். அஷ்டபுஜனும் நின்ற நிலையிலே பரத்வ ஸெளாலப்யங்களினரண்டும் பொலிய நின்ற ஒரு விழும் பரத்வத்திற்காட்டிலும் ஸெளாலப்யமே விஞ்சியிருக்கும்படியைத் திருவுள்ளாம்பற்றி அதற்கொரு ஹேது விசேஷத்தை உல்லேகிக்கிறுரிதில். ஸ்வரூபமோ பரத்வமே வடிவெடுத்தது. திவ்யமங்கள் விக்ரஹமோ “ரூப மேவாஸ்ய ஏதந்மஹிமாநம் தது. திவ்யமங்கள் விக்ரஹமோ” என்கிற கணக்கிலே பரத்வத்தைக் கோட்டெசால்லித் தருகின்றது. \* செம்பொனிலங்கு வலங்கைவாளி தின்சிலை தண்டொடு சங்க மொள்வாள், உம்ப ரிருசட ராழியோடு கேடக மொண்மலர் \* என்னப்பட்ட அஷ்ட திவ்யாயுதங்களும், \* கிரீட மகுட சூடாவதம்ஸ மகர குண்டல க்கரைவேயக ஹார கேழூர கடக ஸ்ரீவத்ஸ கெளஸ்துப முக்தா தாம உதரபங்கந பீதாம்பர காஞ்சீகுண நாபுராதயபரிமிததிவ்யதூஷணங்களும் “வகுந்ஸ் ஸ்தல்யாம் துலவி கமலா கெளஸ்துபைர் வைதூந்தீ ஸர்வேசதவம் கதயதிதராம் ரங்கதாம்க :” என்று பட்டருளிச் செய்த படியே பரத்வ பிசுநங்களாயிரா நின்றன. ஆக இவற்றையடைய ஸேவிக்கும்போது ‘இவன் பராத்பரனஸ்லனே ? இவனை நாமோ

அனுகுவது !’ என்று கூசவேண்டி யிருக்கும். கூசினவர்கள் \* வளவே மூலகு தலையெடுத்துப் பிற்காலிக்க வேண்டியதாயுமிருக்கும். அங்நனே ஆகாமைக்காக ஸௌகீலையாதி குணங்களைக் காட்டி யீடுபடுத்திக்கொள்ளுவது எம்பெருமானுடைய இயல்பு. அவ்வெளிமைக் குணங்களை ஏக காலத்திலேயே முற்றும் காட்டிவிட்டால் பரத்துவத்தை யதுபவிக்கப் பாங்கில்லையாகும். பரத்துவத்தை மட்டும் காட்டிப்போந்தால் அதையதுபவிக்க அதிகாரிகளில்லை; சௌகீதிகளான எளிமைக் குணங்கள் காட்டி வெரித்த நிலாவாகி யொழியும். எம்பெருமான் பரம சதுரஞகையாலே ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுபவிப்பிக்க வேண்டி ‘இவன் பராத்பரானல்லனே !’ என்கிற சிங்கதயே விளையாதபடிக்கு ஸௌகீலையை ஸௌலப்யாதிகளான எளிமைக் குணங்களை கரமேன காட்டியருஞும்படியைக்கூறினாலீயிற்று.

[போகே ம்ருதுஉபக்ரமதாம் அபிப்ளந்] பரத்வத்தை ப்ரகாசிக்க வொட்டாமல் சௌகீதிகளாலே மறைப்பதற்குக் காரணம் சொல்லுகிறதிது. முந்துற முன்னம் பரத்வத்தை யதுபவிக்கப்புக்கால் பெருவெள்ளத்திலே அமிழுங்கு போம்படியாமத்தனை. .... .... .... (3)

ஶக்தி ஶரண்யாந்தர ச ஸ்தோல்ய ஫லாந்தராணம् ।

த்வாஸ்யஹேதோஸ்த்வபி நிர்விஶங்க ந்யஸ்தாமன் நாத விர்தி ஭ாரம् ॥

4

சக்திம் சரண்யாந்தர சப்தபாஜாம்  
ஸாரஞ்ச ஸந்தோல்ய பலாந்தரானும்.  
த்வத்தால்யலேதோஸ் த்வயி தீர்விசங்கம்  
ந்யஸ்தாத்மநாம் நாத பிபர்ஷி பாரம்.

(4)

ஹேநாத ! சரண்யாந்தர சப்தபாஜாம் சக்தி ஸந்தோல்ய த்வத்தால்யலேதோஸ் த்வயி ந்யஸ்தாத்மநாம் நாத பிபர்ஷி பாரம்.

{ எம்பெருமானே ! ரக்ஷகர்களைன்று பெயர் சுமந்திருக்கும் தேவதாந்தரங்களின் சக்தி யையும் இதர கூடாதர பலன்களின் ஸாரத்தையும் நிறுத்துப் பார்த்து (ஸாரதமமான) தேவரீருடைய கைங்கரியத்தைப் பெறுவதற்காக தேவரீரிடத்திலே நிச்சங்கமாக சரணைக்கு செய்தவர்களின் பாரத்தை தேவரீர் ஏற்றுக்கொள்ளுகிறது.

\* \* \*—“ந ஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விகிவர்த்தனே, ஸமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்விநா புருஷோத்தமம்.” என்றும் “ந ஹி பால நஸாமர்த்தயம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம்” என்றும் சொல்லுகிறபடியே ஈச்வரனை யொழிக்கவர்கள் ரக்ஷகராகமாட்டார்கள்; ரக்ஷகரென்று பேர் சுமப்பார் சிலருண்டாகிலும் அவர்கள் கூத்தாத்த பலனாகளைக்கொடுத்து ரக்ஷிக்கவல்லவர்களே யல்லது பரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தைத்

3

தர வல்லவர்கள்லர். ஆக, ரக்ஷகம்மங்யர்களான இதரர்களினுடைய சக்தியையும் அவர்கள் பெறுவிக்கக்கூடிய பலன்களின் தன்மையையும் நன்கு ஆலோசித்துப் பார்த்து தேவரீருடைய திருவடிகளில் பண்ணும் அத்தாணிச் சேவகமே ஸ்வரூபாது ரூபமென்று தெளிந்து தேவரீரையே தஞ்சமாகப் பற்றினவர்களுக்கு தேவரீர் ஸ்கலவித ரக்ஷண துரங்தரராக ஆகின்றது என்றாயிற்று. .... .... (4)

அமிதைதேரநுவர்த்திய நாந் தெந்த் ந விமாவயாமி ।

மத் குத: ஸ்யாத் த்வயி ஸாநுக்ஷே ரக்ஷ குத: ஸ்யாத் த்வயி ஜாதரோ ॥ ५

அபீதிலேதேரநுவர்த்தநியம்  
நாத் த்வதந்யம் ந விபாவயாமி  
பயம் குதல் ஸ்யாத் த்வயி ஸாநுகம்பே  
ரக்ஷ குதல் ஸ்யாத் த்வயி ஜாதரோ. (5)

ஹேநாத ! த்வத்அந்யம் அஷ்டபுஜப் பெருமானே ! தேவரைக் காட் அபீதி ஹேதோ : அநு | டிலும் வேவெரூரு வ்யக்தியை அபய ஸித்தி வர்த்தநியம் அஹம் ந | யின் பொருட்டு ஆச்சரியிக்கத்தக்கதாக நான் விபாவயாமி ; த்வயி ஸாநு | அறிகின்றிலேன் ; தேவரீர் தயாஞ்வாக கம்பே ஸ்தி பயம் குத: | இருக்கும்போது (ஆச்சரிதர்களுக்கு) எங்கி ஸ்யாத? த்வயி ஜாத | ருந்து பயமுண்டாகும்? தேவரீர் நிக்ர ரோஷே ஸ்தி ரக்ஷா குத: | ஹிக்கத் தொடங்கினால் எங்கிருந்து ரக்ஷ ஸ்யாத?

பெற முடியும் ?

\* \* \*—“களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றி வேண்” என்கிற பாசுரத்தை யுட்கொண்டு அருளிச் செய்யும் சுலோக மிது. அபீதில்தவத்தின் தொடக்கத்தில் “அபீதிலை யஜ்ஜூ-ஶாம் யதவதீரிதாநாம் பயம் பயாபயவிதாயினோ ஜகதி யங்கிதேசே ஸ்திதா:” என்றாருளிச் செய்த சுலோகம் இங்கு அநுஸந்தேயம். ஸம்ஸாரபயம் முதலானவற்றைப் போக்கவேணுமானால் தேவரீர் போக்கலாகுமே யொழிய அல்லாதார் போக்க அவகாசமேது? அவர்கள் தங்களுக்கு நேரும் பயத்தையே தாங்கள் போக்கிக்கொள்ளமாட்டாமல் தேவரீரைத் தஞ்சமாகப்பற்றி நிற்கும்போது எங்கள் பயத்தைப் போக்க ப்ரஸக்திதா னுண்டோ? என்கை. கேவரீரைப்பற்றி “நின்னாருளே புரிந்திருந் தேன்” என்றிருக்கு மெங்களுக்கு பயந்தா னுண்டாகவும் மாட்டாது. தேவரீர் யார் பக்கவில் சீறியருஞ்சிறதோ அவர்கள் வேறு யாரிடத்திலும் ரக்ஷ பெற முடியாது. “ப்ரஹ்மா ஸ்வயம்பூச் சதுராங்கனோ வா..... த்ராதும் ந சக்தா யுதி ராம வத்யம்” என்ற திருவடிவாக்கை நினைப்பது!

த்வதெக்தன் கமலாஸஹாய ஸ்வேநை மா ரக்ஷிதுமூர்ஷி தம் ।

த்வயி பிவுதே மம கிஂ ப்ரயாஸைஸ்த்வயயப்வுதே மம கிஂ ப்ரயாஸை: ||

த்வதேகதந்தரம் கமலாஸஹாய  
ஸ்வேநைவ மாம் ரக்ஷிதுமர்ஹஸி த்வம்  
த்வயி ப்ரவ்ருத்தெ மம சிம் ப்ரயாஸை:  
த்வய்யப்ரவ்ருத்தே மம சிம் ப்ரயாஸை:.

(६)

ஹே கமலாஸஹாய ! த்வம் )  
த்வதேகதந்தரம் மாம்  
ஸ்வேநைவ ரக்ஷி தும்  
அர்ஹஸி ; த்வயி ப்ரவ  
ருத்தே ஸ்தி மம ப்ரயா  
ஸை: கிம் ? த்வயி அப்ரவ  
ருத்தே ச மம ப்ரயாஸை:  
கிம் ?

லக்ஷ்மி பதியான அஷ்டபுஜப் பெருமானே !  
தேவரீருக்கே அடைக்கலமான அடியேனை  
தேவரீர் ஸ்வயமாகவே ரக்ஷிக்கக் கடவீர் ;  
(என்னைக் காத்தருள்) தேவரீர் ப்ரவர்த்  
திக்குமாவில் என்னுடைய ப்ரயாஸங்கள்  
அகிஞ்சித் காங்கள் ; தேவரீர் ப்ரவர்த்தி  
யாதவளாவிலும் அப்படியே.

\* \* \*—கீழ்ச்சோகத்தில் அநந்யோபேயத்வம் அதுலங்கிக்கப்  
பட்டது. இதில் அநந்யோபாயத்வம் அதுலங்கிக்கப்படுகிறது. “ஸ்வப்  
ராப்தென ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண : சுருதென ” “நிதா  
நம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண : ” என்று சாஸ்த்ரார்த்தத்தைத்  
தெளிவாக நிஷ்கர்ஷித்தருளினவராகையாலே தம் பக்கவில் ஒரு கைம்  
முதலுமில்லாமையையும், எவ்விதமான கைம்முதலையும் ப்ரதிக்ஷியாமல்  
ரக்ஷித்தருஞ்சைக்கீடாக அத்தலையிலுள்ள பூர்த்தியையும் அருளிச்  
செய்கிறாயிற்று. இவ்வர்த்தத்தையே வரதராஜ பஞ்சாசத்தில் “கிம்  
வா கரீச ! க்ருபணே மயி ரகநணீயே தர்மாதிபாஹயஸஹகாரி கவேஷ  
ணேந : நங்வஸ்தி விச்வபரிபாலன ஜாகருகஸ் ஸங்கல்ப ஏவ பவதோ  
நிபுணஸ் ஸஹாய : ” என்கிற சோகத்தில் விவரித்தருளினபடி காணக.

[கமலாஸஹாய !] அடியேனை ரக்ஷித்தருஞ்மிடத்தில் தேவரீருக்கு  
ஸஹாயாபேகைத்தக்கு ப்ரஸக்தியில்லை ; ஒருகால் ஸஹாயாபேகைத்தயுண்  
டாகில் பிராட்டியையே ஸஹாயமாகக் கொள்ளவடுக்கும் என்று ஸ்திப  
பிக்கிறபடி. \* நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்  
திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பிக்குமவள் பிராட்டி  
யாகையாலே அந்த புருஷகார பலத்தாலே ரகநணம் தப்பாதென்றிருக்  
கிறார். ஸ்வேநைவ என்றது—என்னுடைய ப்ரவ்ருத்திலேசத்தையும்  
ப்ரதிக்ஷியாதே ஸ்வயமாகவே என்றபடி. “அகதிம் சரணாகதம் ஹரே !  
க்ருபயா கேவல மாத்மஸாத்குரு” என்று ஆளவந்தாரநுலஸ்தித்தபடியே.

‘நான் க்ருபாஞ்வாகி இும், பேறு உம்மதானபின்பு உம்முடைய  
ப்ரவ்ருத்தியும் வேண்டியிருந்தது கானும்’, என்று எம்பெருமான் திரு  
வள்ளம் பற்றுவதாக நினைத்து, தம்முடைய ப்ரவ்ருத்தி ஸ்தவாத்மா  
அகிஞ்சித்தரமென்பதை உத்தராத்தத்தாலே அருளிச் செய்கிறார்.  
“வனத்திடரை ஏரியாம் வண்ணமியற்றுமிதுவல்லால் மாரியார் பெய்கிற  
பார் மற்று” என்று பூதத்தாழ்வாரருளிச் செய்ததை இங்கு நினைப்பது.

ஒருவனுக்குக் கைகொடுப்பதாக எம்பெருமான் ப்ரவர்த்திக்குமளவில் அவனுடைய ப்ரயாஸங்களுக்குப் பலனென்றுமில்லை. அப்பெருமான் தான் ப்ரவர்த்தியாதவளவில் இவன் எத்தனை ப்ரயாஸங்கள்பட்டாலும் பலனென்றுமில்லையாம். “த்வயி ரகந்தி ரகந்தகை: கிமந்யை: த்வயி சாரகந்தி ரகந்தகை: கிமந்யை:” என்று காமாளிகா ஸ்துதியிலுமருளிச் செய்தார். “உன்னால்லால் யாவராலுமொன்றுங் குறை வேண்டேன்.” என்ற திருவாய்மொழியின் உள்ளுறை காண்க. .... (6)

ஸமாபிமங்கமிஸ்பத்து ஶரய்ஸூதே தயி சுஷ்கஷயே ।

அப்திரே ஸோமுகிஞ்சோஹ் ஦ூா஧ிரோஹ் பதன் ச நாத ॥ ५

ஸமாதிபங்கேஷ்வரிலைம்பதத்ஸூ  
சரண்யபூதே த்வயி பத்தகங்கேயே  
அபத்ரபே ஸோமுமகிஞ்சோஹும்  
தூராழிரோஹும் பதநஞ்ச நாத !

(7)

ஓ ஹ நா த ! சரண்யபூதே த்வயி பத்தகங்கேயே ஸதி,  
ஸமாதிபங்கேஷ்வரிலைம்பதத்ஸூ  
பதத்ஸூ தூராதிரோஹும்  
பதநஞ்ச ஸோமும் அகிஞ்  
சந : அஹும் அபத்ரபே.

அஷ்டபுஜப்பெருமாளே ! ஸர்வசரண்யரான  
தேவரீர் காக்குமியல்வினராயிருக்கையில்,  
உபாயாதுஷ்டாந விரோதிகளான பாபங்  
கள் மிடைதருமளவில் (நமக்குத் தகாத)  
பக்தியோகாதிகளில் ஏறுவதும் சருக்கி  
விழுவதுமாகிற கஷ்டங்களை ஸஹிக்க  
வெட்கப்படுகின்றேன்.

\* \* \*—சால்த்ரங்களிலே பக்தி யோகாதிகள் மத்ப்ராப்தி ஸாதந  
மாகச் சொல்லியிருக்கையாலே ஜ்ஞாந சக்திவைகல்ய மில்லாதவரான நீர்  
அவற்றிலே யிழிந்து அவ்வழியாலே என்னைப் பெற்றாகாதோவென்று  
எம்பெருமான் திருவள்ளும் பற்றினாக, அதற்கு விண்ணப்பஞ் செய்கிற  
ரிதில். ஸ்வப்ரவர்த்திகள் ஸர்வாத்மநா ஸாபாயங்களாகையாலே அவற்  
றுக்கு இடையூறுகள் விளாங்கதே தீரும். “பதநாந்தாஸ் ஸமுச்சர்யா:”  
என்கிற கணக்கிலே ஆரூட பதிதனக ப்ராப்தமாகக் கூடும். ஸித்தோபாய  
பூதரான தேவரீரை வரித்து “நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி” என்றிருக்கக்  
கடவனுன அடியேன் ஒருகால் பக்தி யோகத்தில் ஆரோஹன நிலையை  
யும் அடுத்தபடி பாப ப்ராசர்யத்தாலே கீழ்விழும் நிலைமையையும்  
ஸஹிக்கில்லேன். உன் கை பார்த்திருக்குமதுக்கு மேற்பட கேழம்  
மில்லை யென்று கொண்டேன் என்றாயிற்று. .... (7)

பாஸமிலாஷ் த்வதநுப்ரஹாநம் பஜானிஷேயே தவ பாடபதே ।

ஆடேஹபாதாபரா஧ரூமாதாந்தகைங்கிர்யர்ஸ் விஷேயா: ॥

ப்ராப்தாபிலாஷம் த்வதநூக்ரஹாந்மாம்  
பத்மாஸீலேவ்யே தவ பாதபத்மே  
ஆதேஹபாதாதபராததூரம்  
ஆத்மாந்தகைக்கர்யரஸம் விதேயா:.

(8)

ஹோத ! பத்மா நி ஷே  
வ்யே தவ பாத பத்மே  
த்வதநூக்ரஹாத் ப்ராப்  
தாபிலாஷம் மாம் ஆதே  
ஹபாதாத் அபராத தூரம்  
ஆத்மாந்த கைங்கர்ய  
ரஸம் விதேயா:

வாரீர் அஷ்டபுஜப் பெருமாளே ! பெரிய  
பிராட்டியார் விரும்பத்தக்க தேவரீருடைய  
பாதாரவிந்தத்தில் தேவரீருடைய அநுக்  
ரஹபடியாகவே ருசிகொண்ட அடியேனை  
இவ்வுடல் விழுமளவும் பகவதபசார பாகவ  
தாபசாராதி வைதேசிகனுயும் யாவதாத்ம  
பாவி கைங்கர்ய ஸ்தனுயும் செய்தருளக்  
கடவீர்.

\* \* \*—பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்திலே “சவேவ தேவவஷட்  
க்ருதம் த்வாம் சரியோர்ஹகாமயே” என்றநுஸந்தித்த கணக்கிலே  
நைச்சியமதுஸந்திக்கிறூர் பூர்வார்த்தத்தில். [பத்மாஸீலேவ்யே தவ பாத  
பத்மே.] தேவாகருங்கு சேஷமான புரோடாசத்தை நாய் விரும்புமா  
போலேயன்றே பெரிய பிராட்டியார் விரும்பக்கடவதான தேவரீருடைய  
பாதாரவிந்தத்தை அடியேன் விரும்புவது. ஆனால் நானுக விரும்பிற்றி  
லேன். தேவரீராக விரும்பச் செய்தத்தைன். இம்மேஹாபகாரம் செய்  
தருளின துபோலவே யாவச்சரீபாதம் அபசாரப்ரஸக்திகள் ஏற்படர்த  
படிக்கும் நித்யகைங்கர்ய குதூஹலம் குன்றுதபடிக்கும் அதுக்ரஹித்தருள  
வேணுமென்றாயிற்று. ... ... ... ... (8)

பிபஞ்ஜனபாதீய பிபித்ஸுநாம் ரஸாயநம் | அய்ஸே ஜாதாஸேதாஶ்ரமாஸுஜாஷகம் ||

९

ப்ரபந்ஜநபாதீயம் ப்ரபித்ஸுநாம் ரஸாயநம்  
ச்ரேயலே ஐகதாமேதத் ஸ்ரீமத்புஜாஷ்டகம்.

(9)

ஸ்ரீமத்புஜ அ ஷ் ட க ம் | இந்த அஷ்டபுஜாஷ்டகமானது ப்ரபந்தர்  
ஏதத் ப்ரபந்தங்ந பாதே | களுக்கு வழித்துணையாயும் ப்ரபந்தர்களாக  
யம் ப்ரபிதல்ஸுநாம் ரஸா | விரும்புமவர்களுக்கு ரஸாயநமாயும் ஜகத்  
யநம் ஐகதாம் ச்ரேயலே | துக்கு ச்ரேயஸ் கரமாயுமிருக்கும்.

\* \* \*—“கச்சதாம் தூரமத்வாநம் தருஷ்ணாமுர்ச்சித சேதஸாம்,  
பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருதம்.” என்ற ப்ரமாணச்  
சாயையிலே ப்ரதமபாதமருளிச்செய்தபடி. ப்ரபித்ஸுநாம் என்றது ப்ர  
பத்தி பண்ணவிரும்புமவர்களுக்கு என்றபடி. ப்ரபக்துமிச்சவ :—பரபித  
ஸவ : ; தேஷாம் - ப்ரபிதல்ஸுநாம். ஆசார்யஸமாச்சரயணம் பண்ணின  
வர்களுக்கும், அதுபண்ண ருசியுடையார்க்கும், மற்றுமுள்ளார்க்கும் ஹித

மான அர்த்த விசேஷங்கள் இந்த ஸ்துதியில் நிரம்பியுள்ளன என்பது கருத்து. ... ... ... ... ... ... (9)

शरणागतसंत्वाण्त्वराद्विगुणबाहुना । हरिणा वेङ्कटेशीया स्तुतिः स्थीक्रियतामियम् ॥ १०

சரணகதவும்த்ராணத்வராத்விகுணபாலுநா  
ஹரினு வேங்கடேசீயா ஸ்துதி : ஸ்வீகரியதாயியம். (10)

சரணகத ஸம்தராண தவ | சரணகதர்களைக் காத்தருள்வதில் பதற்றத்  
ராத்விகுண பாஹூநா | தினால் இரட்டித்த திருக்கைகளையுடைய  
ஹரினை வேங்கடேசீயா | திருவட்டபுயரத்தானால் பூநிமத் வேங்கட  
இயம ஸ்துதி: ஸ்வீகரிய | நாதார்யருடையதான் இந்த ஸ்துதி ஸ்வீ  
தாம | கரிக்கப்பட்டடும்.

\* \* \*—“இதனால் இந்த ஸ்துதிக்ரந்தத்தை ஸ்ரீமத்வடபுஜநாத னுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கிறோர். “சதுர்ணும் புருஷார்த்தாநாம் தாதா தேவச் சதுர்ப்புஜ :” என்கிறபடியே சதுர்ப்புஜனாகப்பறஸித்தலுண எமபெருமான் அவ்டபுஜனாக ஸேவைவாதிப்பதற்கு ஹேஹுத்பரேக்கூத் பண்ணுகிறார் பூர்வார்த்தத்தாலே. “த்வரா த்விகுண” என்ற விடத்தில் (த்வரயேவ த்விகுண) என்று கொள்ளக்கடவது. ... ... (10)

॥ इति श्रीकवितार्किंकसिंह सर्वतन्त्रस्वतन्त्र वेदान्ताचार्यकृतिषु अष्टभुजाष्टकं समाप्तम् ॥

கல்யாண குணசாலை,

**ஸ்ரீமதே வேங்கடேசாய வெதாந்த குரவே நம :**

